

Coronavirus  
(COVID-19)

# மனநலத்திற்கு முன்னுரிமை அளியுங்கள்.

நன்றாக சாப்பிடுங்கள். சுறுசுறுப்பாக இருங்கள்.  
தொலைபேசி அல்லது வீடியோ அழைப்புகள் ஊடாக  
தொடர்பில் இருப்பதுடன் தேவை ஏற்பட்டால்  
உதவியை நாடுங்கள்.

நாம் ஒன்றாக இணைந்து பரவலைத் தடுக்க  
உதவுவதுடன்நலமாக இருக்கலாம்.

மேலதிகமாக அறிந்துகொள்ள [australia.gov.au](http://australia.gov.au)

HELP  
STOP  
THE  
SPREAD  
AND STAY HEALTHY



Australian Government

கன்பராவில் இயங்கும் ஆஸ்திரேலிய அரசின் அங்கீகாரம் பெற்றது.